

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

லங்கா பொஸ்பேட் லிமிடட் (“கம்பனி”) இன் 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அகல்விரிவான வருமானக்கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் 2025 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்து செயப்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும். முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் கம்பனி தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன், அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையினால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெற வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு இறுதி அளவில் ரூபா 54,360,240 தொகைக்கான கடன்பட்டோர் மீதியில் அறவிட முடியாக் கடன் என ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்து வருடங்களுக்கு மிகையான காலம் முதல் அறவிடப்பட வேண்டிக் காணப்பட்ட கடன் மீதிகளின் கூட்டுத்தொகை ரூபா 6,483,485 தொகையாக காணப்பட்டதுடன், 2025 செப்தம்பர் 15 திகதி அளவிலும் இந்த மீதிகள் அறவிடப்பட்டிருக்கவில்லை.	இணங்குகின்றேன். அறவிடப்பட வேண்டிய இந்த மீதிகள் சுமார் 16 வருடங்கள் பழைமையான மீதிகளாக காணப்படுவதுடன், தோற்றத்தில் அறிக்கையிடல் மற்றும் கணக்கீடு செய்தல் வழுக்கள் என தோன்றுகின்றது. வருட ஆரம்பத்தில் காணப்பட்ட பெறுமதியில் ரூபா 211,000 தொகையொன்று ஆண்டின் போது அறவீடு செய்வதற்கு முடியுமாக இருந்ததுடன், அதன்படி, மேலும், ரூபா 6.4 மில்லியனிற்கு அண்மித்த	பெற வேண்டிய மீதிகளை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீதியொன்றினை
தீர்த்துக்கொள்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றது.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள்,	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2015 மே 25 திகதிய இலக்கம் PED 01/2015 மற்றும் 2022 ஜனவரி 14 திகதிய இலக்கம் PED 01/2015(ii) கொண்ட அரசு தொழில் முயற்சிகள் சுற்றறிக்கைகள்	(i)	தலைவரின் மேலதிக எரிபொருள் செலவுகளுக்காக வரிசை அமைச்சர் செயலாளரின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த போதிலும், 2023 ஏப்ரல் 18 திகதிய அரசு தொழில் முயற்சித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்தின் பிரகாரம் இடம் அமைந்துள்ள தூரம் தொடர்பாக கவனம் செலுத்தி லங்கா பொஸ்பேட் கம்பனி தலைவரின் மேலதிக எரிபொருள் செலவு பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் மீளளிப்புச் செய்யக்கூடிய இயலுமை காணப்படுகின்றது என அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறாயினும் அந்த அங்கீகாரம் பெற்றுக்கொள்ளாமல், கம்பனியின் தலைவரினால் 2024 ஜூலை முதல் செப்தம்பர் மற்றும் 2025 பெப்ரவரி முதல் மார்ச் வரை அங்கீகரிக்கப்பட்ட மாதாந்த எரிபொருள் 145 லீற்றர் வரையறையை மிகைத்து ரூபா 298,759 தொகைக்கான 971.6 லீற்றர் எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.	இணங்குகின்றேன். அடுத்த பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடி விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.	மேலதிக எரிபொருளுக்காக மிகையாக செலுத்திய தொகையை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், அங்கீகாரம் இன்றி கொடுப்பனவு செய்த உத்தியோகத்தருக் கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
	(ii)	பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் இன்றி கம்பனியின் பொது முகாமையாளரினால் 2024 மே, திசெம்பர் மற்றும் 2025 ஜனவரி முதல் மார்ச் வரை அங்கீகரிக்கப்பட்ட மாதாந்த எரிபொருள் 145 லீற்றர் வரையறையினை மிகைத்து ரூபா 261,085 தொகைக்கான 875.5 எரிபொருள் லீற்றர்கள் பெறப்பட்டிருந்தது.	- மேற்படி -	- மேற்படி -

2. நிதி மீளாய்வு

நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 330,881,227 இற்கான இலாபமொன்று காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 239,414,825 தொகையாக காணப்பட்டது. அதன் படி நிதி விளைவுகளில் ரூபா 91,466,402 இற்கான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. பொதிகள் இன்றிய உயர் தர எப்பாவல ரொக் பொஸ்பேட் (HERP) விற்பனை வருமானம் ரூபா 139,787,680 இனால் குறைவடைந்திருந்த போதிலும், எப்பாவல ரொக் பொஸ்பேட் (ERP) வருமானம் ரூபா 225,845,785 இனால் அதிகரித்திருத்தல் இந்த முன்னேற்றத்திற்கு பிரதானமான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2014 ஆண்டின் போது ரூபா 21,226,633 இற்கான மூலதனச் செலவொன்று மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த வாரியப்பொல தென்னை உர செயற்திட்டத்தின் உற்பத்தி அலுவல்கள் 2021 மே 05 திகதி அளவில் நிறுத்தப்பட்டிருந்ததுடன், அந்தக் காலப் பகுதியில் தொடர்ச்சியாக கூட்டுத்தொகை ரூபா 31.71 மில்லியனிற்கான நடடமொன்றினை பெற்றிருந்தது. மேலும், செய்திட்ட கருமங்களுக்காக ஐந்து வருட குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த காணியின் குத்தகை காலத்தை நீடிக்காமல் உற்பத்தி அலுவல்கள் நடாத்திச் செல்லப்பட்டிருந்தது. அதன் காரணமாக 2022 செப்தம்பர் மாதம் முதல் கம்பனிக்கு செயற்திட்ட வளாகத்திற்கு உட்படுவதற்கு காணி உரிமையாளர் தரப்பினரினால் தடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த பிணக்கினை தீர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	இணங்கின்றேன். ஆரம்ப 02 வருடங்களுக்குள் இந்த செயற்திட்டம் சிறந்த முன்னேற்றம் ஒன்று கூட்டிக்காட்டிய போதிலும், அதன் பின்னர் எதிர்பார்த்த விளைவுகளை நெருங்குவதற்கு முடியாமல் இருந்தது. இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எமது நிறுவனத்தினால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2025.09.04 திகதியில் இது தொடர்பாக எம்மால் இலஞ்ச உழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்று வழங்கப்பட்டுள்ளதுடன், அதன்படி, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காணி உரிமையாளருக்கு குத்தகை தொகை என 2021 ஜூன் முதல் 2022 செப்தம்பர் வரை செலுத்த வேண்டிய ரூபா 480,000 இற்கான தொகையொன்று எமது நிறுவனத்தினால் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவருடன், இணக்கப்பாடொன்று ஏற்படுத்திய பின்னர் மாத்திரம் அந்தத் தொகையினை விடுவிப்பதற்கு பணிப்பாளர் சபை தீர்மானித்திருந்தது.	காணியின் குத்தகை காலம் தொடர்பான சிக்கலை தீர்த்துக்கொள்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், காணியின் குத்தகை காலத்தை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்காத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவுகள் விளைவற்ற செலவுகள் என கைவிடாமல் அவற்றை திறம்பட பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) இயந்திரகூடத்திற்கு தேவையான உதிரிப்பாக தேவைப்பாட்டினை மதிப்பாய்வு செய்யாமல் 2012 ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 6,679,768 தொகை பெறுமதியான உதிரிப் பாகங்கள் களஞ்சியத்தில் பயன்படுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.

பயன்படுத்தப்படாமல் காணப்படும் 03 Roller Mill இயந்திரத்திற்கு சொந்தமாக காணப்படுகின்ற உதிரிப் பாகங்களை முறைப் பிரகாரம் அப்புறப்படுத்துவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அந்த இயந்திரப் பகுதிகளுக்காக போதிளவு கேள்விகள் காணப்படாமையால், அது தோல்வியடைந்தது. எதிர் காலத்தில் இது தொடர்பாக அக்கரையொன்று காணப்படும் அரசு நிறுவனங்களுடன் கலந்துரையாடி விரைவான தீர்வொன்று பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

விசாரணையொன்று மேற்கொண்டு இந்த தேவையற்ற கொள்வனவுகள் தொடர்பான உத்தியோகத்தர்களிடம் செலவிடப்பட்ட தொகையை அறவிடு செய்ய வேண்டும்.

(இ) பல வருட காலம் முதல் அப்புறப்படுத்தப்பட்டிருந்த சேதமடைந்த இரும்புகள் மற்றும் பயன்படுத்தப்படாமல் அகற்றப்பட்டிருந்த இயந்திரப் பகுதிகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல், எப்பாவல இயந்திர அறை வளாகத்தில் பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருந்தது.

அகற்றப்பட்டிருந்த இரும்பு மற்றும் இயந்திரப் பகுதிகளை முறைப்பிரகாரம் அப்புறப்படுத்துவதற்கு தற்போது இடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதூடன், டென்டர் அழைப்பதற்கு போதியளவு சேதமடைந்த பண்டங்கள் சேகரமாகியவுடன், அவற்றை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்த இயந்திரப் பகுதிகளை முறைப்பிரகாரம் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

(அ) சுற்றாடல் அமைச்சரின் இலக்கம் 16/2012 மற்றும் 2012 ஏப்ரல் 20 திகதிய அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் 04 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் உரக் கைத்தொழிலுக்காக பயன்படுத்தும் அபடைட் கணியத்தை ஏற்றுமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் லங்கா பொஸ்பேட் கம்பனியினால் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை 03 கம்பனிகளுக்கு

2023 ஜூலை 27 திகதி கௌரவ அமைச்சர், கைத்தொழில் அமைச்சர் செயலாளர், சுற்றாடல் அமைச்சர் செயலாளர், புவிச்சரிவதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியக உத்தியோகத்தர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சனாதிபதி அலுவலத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் செய்முறையொன்று தயாரிக்கும் வரை ஆரம்ப கட்டமாக இந்த 30,000 மெ. தொன் அபடைட் எண்ணிக்கையொன்று அந்தச் சந்தர்ப்பம் அளவில் கோரிக்கை

அபடைட் கணிமத்தை ஏற்றுமதி செய்வதற்கு சந்தர்ப்பம் அளித்திருக்காத போது அவ்வாறு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து அதன் மூலம் வெளித் தரப்பினருக்கு பாரிய இலாபமொன்று ஈட்டுவதற்கு சந்தர்ப்பம் அளித்தல் தொடர்பாக விசாரணையொன்று மேற்கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்றுமதியை குறிக்கோளாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த 03
கொண்டு 2023 மற்றும் 2024 வாடிக்கையாளர்களுக்கு
ஆண்டுகளின் போது ரொக் வழங்குவதற்கு
பொஸ்பேட் 29975 தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன்,
மெ.தொன்கள், ரூபா 772,017,500 அதற்காக 2023 ஜூலை 27
இற்காக விற்பனை திகதி நடைபெற்று 340 ஆவது
செய்யப்பட்டிருந்தது. பணிப்பாளர் சபைக் கூட்டத்தில்
புவிச்சரிதவியல் அளவைகள் அதற்கான அங்கீகாரம்
மற்றும் சுரங்கங்கள் கிடைத்திருந்தது.

பணியகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஏற்றுமதி
தரவுகளின் படி இந்த ரொக்
பொஸ்பேட் இருப்பினை இருப்பினை
குறிப்பிட்ட மூன்று (03)
கம்பனிகளினால் ரூபா
1,300,329,759 இற்கான கூடிய
விலையொன்றுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டிருந்தது.

(ஆ) 2024 ஆண்டு இறுதியில் இது ஏற்பட்டுள்ளது பற்றாக்குறை தொடர்பாக
மேற்கொள்ளப்பட்ட வருடாந்த நிறுவப்பட்டுள்ள விசாரணையொன்று நடாத்தி
இருப்பு மெய்மையாய்தலின் எரிபொருள் நிறுவப்பட்டுள்ள விசாரணையொன்று நடாத்தி
போது களஞ்சியப் பதிவேட்டின் தொழில்நுட்ப பம்புவின் அதற்கு இணங்க
படி டீசல் இருப்பு 1000.5 லீற்றர் தொழில்நுட்ப கோளாறு நடவடிக்கை எடுக்க
தொகை எனினும், பெளதீக ஆகும். வேண்டும்.
டீசல் இருப்பு எண்ணிக்கை 714 எரிபொருள் முழுமையாக
லீற்றர் தொகையாக கம்பனியின் வாகனங்களுக்கு
காணப்பட்டமையால், 286.50 வழங்கப்படுவதனால், அதன்
லீற்றருக்கான எவ்வாறாயினும், புதிய
பற்றாக்குறையொன்று வினியோக
காணப்பட்டது. இயந்திரமொன்று தற்போது
எப்பாவல வேலைத்தளத்தில்
பொருத்தப்பட்டிருப்பதனால் இந்த
சிக்கல் தற்போது
தீர்க்கப்பட்டுள்ளது என
அறிவிக்கின்றேன்.

(இ) 2024 ஜூன் மாதத்திற்காக நிறுவனத்தினால் உற்பத்தி கம்பனியின் வளங்களை
ஆய்வுகூடத்தினால் மாதாந்த செய்யப்படும் ரொக் மிகவும் ஆக்கபூர்வமாக
உற்பத்தி தொடர்பாக பொஸ்பேட்டில் P₂O₅ இணைவு வினைத்திறனுடன்
வழங்கப்பட்ட ஆய்வுகூட முரண்களை பேணுவதற்காக பயன்படுத்தி பொருளாதார
அறிக்கையை பரிசோதனை உரித்தான வரையறைகள் அனுசூலங்களை
செய்த போது P₂O₅ 28 நியம தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததென அதிகரித்துக்கொள்ளப்பட
சதவீதத்தில் உற்பத்தி ஏற்படுத்தியிருந்ததென வேண்டியதுடன், இந்த
செய்யப்பட்ட வேண்டிய ரொக் உற்பத்திப் பிரிவினால் வரையறைகளை
பொஸ்பேட் (ERP) உற்பத்தி 33 அண்மித்த செய்முறையொன்று
சதவீதத்தை அண்மித்த உற்பத்தி செய்முறையொன்று
நியமத்துடன் உற்பத்தி செய்முறையொன்று
செய்யப்படும் சந்தர்ப்பங்கள் தொழில்நுட்ப உபகரணங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.
காணப்பட்டன. P₂O₅ பெறுமதி 33 மற்றும் செய்முறைகளை இந்த
சதவீதத்தைக் கொண்ட ERP வரையறைகளை
உற்பத்தி செய்யப்படும் வரையறைகளை
1 மெட்ரிக் தொன் ரூபா 28,202 குறைத்துக்கொள்வதற்கு
இற்கு மற்றும் P₂O₅ பெறுமதி 28 நிறுவனத்தினால் நடவடிக்கை
சதவீதத்தையுடைய ERP எடுக்கப்பட்ட வருவதுடன்,
அதற்குத் தேவையான

உற்பத்தி செய்யப்படும் ஏற்பாடுகளும் தற்போது
 1 மெட்ரிக் தொன் ரூபா 23,600 மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இற்கான பெறுமதியை
 கொண்டிருப்பதனால் நியம
 பெறுமதி 28 சதவீதத்தை விட
 கூடிய அதாவது 33
 சதவீதத்துக்கு அண்மித்த
 பெறுமதியைக் கொண்ட ரொக்
 பொஸ்பேட் விற்பனையின் மூலம்
 நிறுவனத்திற்கு நிதி
 நட்டமொன்று ஏற்படுகின்றது என
 கணக்காய்வில் தவிர்க்க
 முடியாதுள்ளது.

3.3 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
ஒரு அலகு ரூபா 200 வீதம் கொள்வனவு செய்யப்பட்ட கணிமம் அரைக்கும் இயந்திரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற இறப்பர் புஷ்கள் 81 அலகுகள் களஞ்சியத்தில் காணப்பட்ட போது இருப்பு சூனியம் என குறிப்பிட்டு 2022 திசெம்பர் 17 திகதி 200 இறப்பர் புஷ் அலகுகள் ஒரு அலகு ரூபா 79,082 வீதம் ரூபா 15,816,482 இற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ரூபா 40,000 போன்ற குறைந்த கிரயத்தின் கீழ் கொள்வனவு செய்வதற்கு முடியுமாக இருந்த குறிப்பிட்ட விடயத்தின் இருப்பு மிகவும் கூடிய பெறுமதியொன்றுக்கு இறக்குமதி செய்வதன் மூலமாக ரூபா 15,776,482 இற்கான நட்டமொன்று கம்பனிக்கு ஏற்பட்டிருந்தது. இந்த இருப்பு கணக்காய்வுத் திகதியாகிய 2025 செப்தம்பர் 15 திகதியளவிலும் பயன்படுத்தாமல் விளைவற்று காணப்பட்டதுடன், கொள்வனவு செய்த போது அந்த இறப்பர் புஷ்களுக்கு மேலதிகமாக இணைவு ஆணி (Coupling bolt) 198 அலகுகள் அதன்போது கிடைத்திருந்ததுடன், அந்த	இணங்குகின்றேன். இந்த கொள்வனவு தொடர்பாக தற்போது நிறுவன மட்டத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினாலும் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. அதன்படி, அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த சிக்கல் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும், எதிர் காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதற்காக நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது.	இது தொடர்பாக பொறுப்பான நபர்கள் காணப்பட்டு ஒழுக்காற்றுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணிகளின் மூலம் குறிப்பிட்ட இயந்திரத்திற்கு எதுவித பயன்பாடும் காணப்படாததுடன், அவையும் விளைவற்று காணப்பட்டது.

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>கம்பனியின் சிரேஷ்ட மட்ட உத்தியோகத்தர்களான செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் வழங்கல் உத்தியோகத்தர் 2023 ஜூலை 18 திகதி முதல் வேலை இடைநிறுத்தப்பட்டு அத் திகதி முதல் அரைச் சம்பளம் வழங்கப்பட்டு வந்திருந்தது. 2024 ஆண்டு இறுதியளவில் ரூபா 1,952,234 இற்கான அரைச் சம்பளம் செலுத்தப்பட்டிருந்ததுடன், 2025 செப்தம்பர் 15 திகதி வரை குறிப்பிட்ட விசாரணை அலுவல்கள் தொகை பூர்த்தி செய்வதற்கு கம்பனியினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை அவ்வாறாயினும், ஒழுக்காற்று விசாரணை 116 தவணைகளுக்காக ரூபா 2,768,883 இற்கான கிரயமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p>	<p>செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் வழங்கல் உத்தியோகத்தரினால் உயர் நீதி மன்றத்தில் உரிமைகள் மீறல் தொடர்பாக 02 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வழக்கு விசாரணைகள் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. எனினும், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு அழைத்த போது வேலை இடைநிறுத்தப்பட்ட காலப் பகுதியில் அரைச் சம்பளம் வழங்குவதற்குரிய இயலுமை தொடர்பாக விசாரணை செய்த பின்னர் அதற்காக 342 ஆவது பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் பெற்றுக்கொண்ட பின்னர் அரைச் சம்பளம் செலுத்தல் மேற்கொள்ளப்பட்டது. தற்போது காணப்படுகின்ற முகாமைத்துவம் உடனடியாக விசாரணையை விரைவுபடுத்துவதற்காக நடவடிக்கை எடுத்த போதிலும், அந்த விசாரணைகளின் தன்மை, கட்டுப்படுத்த முடியாத விடயங்கள் மற்றும் சட்டப் பின்னணி ஆகிய காரணங்களினால் அவற்றை திடீரென முடிவுறுத்துவதற்கு இயலுமை காணப்படவில்லை. அதன் காரணமாக கம்பனிக்கு மேலதிக செலவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. எதிர் காலத்தில் இந்த செலவுகளை குறைப்பதற்காக மாற்றுத் தீர்வுகள் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>குறிப்பிட்ட விசாரணைகளை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் செலவுகளை குறைத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>

4 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2024 / 2025 ஆண்டின் திருத்திய செயல் நடவடிக்கைத் திட்டத்தை பரிசோதனை செய்த போது நேர் அல்லது மறை ஏற்றுமதியாளர்கள் என வெளிநாட்டுச் சந்தைக்கு நுழைதல், உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் ஆய்வுகூடக் கட்டிடம் மற்றும் எப்பாவல உத்தியோகபூர்வ வாசஸ்தளம் மறுசீரமைத்தல், புதிய பாலம் தராசு நிறுவுதல் மற்றும் வாரியப்பொல வளவில் கட்டிடம் எப்பாவல இயந்திர அறைக்கு மாற்றுதல், எப்பாவல வேலைத்தளத்தின் செயற்பாட்டு அலுவல்களுக்காக வாகனங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் கணக்கீட்டு பக்கேஜ் நிறுவுதல், தற்போது காணப்படும் கமரா முறைமையை அபிவிருத்தி செய்தல் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திக்கான சுற்றுச்சூழலொன்றை தயாரித்தல் ஆகிய கருமங்கள் ஆண்டின் போது மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும், கம்பனியின் வருடாந்த அறிக்கையை பரிசோதனை செய்த போது அந்தக் கருமங்கள் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	சனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் 2025 பெப்ரவரி வரை பணிப்பாளர் சபைக் கூட்டங்கள் நடைபெறாமையால் திட்டமிடப்பட்ட கருமங்களில் அனேகமானவை பிற்போட நேரிட்டது. அதன் காரணமாக சில கருமங்களை இரத்துச் செய்வதற்கும் சில கருமங்களை 2025 / 2026 செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உட்படுத்துவதற்கும் நேரிட்டது.	செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கு கருமங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இணங்க செயற்படுத்த எடுக்க வேண்டும்.